

	<p style="text-align: center;">மார்ட்டின் பால்ற்சைற் எழுதிய மக்ஸிற்கு எப்பொழுதும் முத்தமிட ஆசை</p> <p style="text-align: center;">übersetzt von Radha Inthirarajah</p>
	<p>மக்ஸிடம் எல்லாம் இருக்கின்றது. அது பெரியது. அது பலமானது. அது அழகானது.</p>
	<p>ஆனால் மக்ஸ் நிறைய ஆசைப்படுகின்றது. மக்ஸ் ஒவ்வொன்றிற்கும் முத்தமிட ஆசைப்படுகின்றது.</p>
	<p>உதாரணமாக இந்த வண்ணாத்திப்பூச்சிக்கு.</p>
	<p>அல்லது இந்த மீனுக்கு.</p>
	<p>அல்லது இந்தக் குருவிக்கு.</p>
	<p>மக்ஸ் எல்லா மிருகங்களிடும் அன்புடன் இருக்கின்றது.</p>
	<p>யானைகளிடம்.</p>
	<p>முதலைகளிடம்.</p>
	<p>மக்ஸிற்கு கட்டியணைக்க நல்ல விருப்பம்.</p>

	தடவுவதற்கும்.....
	உறங்க வைக்கத் தாலாட்டவும் விருப்பம்.
	சிலவேளைகளில் அது தோள்களில் மட்டும் நட்புடன் தட்டிவிடும்.
	ஆனால் அது முத்தமிடுவதைத்தான் அதிகமாக விரும்பும். பகல் முழுவதும்...
	நள்ளிரவு வரையும் கூட.
	ஆனால் ஒருதடவை, அங்கே ஒருத்தரும் இருக்கவில்லை.
	„முத்தமிட ஒருத்தருக்கும் விருப்பமில்லையா?!”
	„நீங்களா அதைக் கேட்டது?”
	?!
	இப்படியொரு மிருகத்தை மக்ஸ் இதுவரை காணவில்லை. அது இதை உற்றுப் பார்க்கின்றது.
	„உனக்கு விருப்பமா?”



மக்ஸிடம் எல்லாம் இருக்கின்றது.
அது பெரியது.
அது பலமானது.
அது அழகானது.
அதற்கு வேறொன்றும் தேவையில்லை.